

என்ன சூந்திரமாக ஏமாற்றி, ரோமத்துளை
பிடுங்கிக் கொண்டு ஓடுகிறாயா? வென்று,
கொம்பன், கொய்த்துடன்.

பாட்டு

||
எட்டியே என்சாம் காண்டுதுயார்
யொல்லாது என்சாம் கொம்பனது
சாமுகனை கொம்பன் துரத்துதுயார்
ஆங்காரம் என்சாம் உள்ளான்||

யன்றி துரத்திய போவதற்குள், சாமுகன் வேக
மாக, சாம், சூங்கி யிருந்து அடக்கிட்டு, யோய்
சேர்ந்து விட்டான்.

யன்றி சாமுகனை பிடிக்க முடியாமல் நின்று
கொண்டு, 'என்ன, சாமர்த்தியம்! யறையன்,
வந்து, நம்மீடம் சூந்திரமாக ரோமத்துளை
பிடுங்கிக் கொண்டு, யோய் விட்டான்! என்று,
கொம்பன், மனந் குளர்ந்து, 'சரி, திடுக்கடும்!
யார்க்க லா'வென்று கூடும்பி, மறு படியும்
முதரில் யோய் படுக்துக் கொண்டது.

சாமுகன் கடாரம் போனதும், பெரிய
ண்ண சாமி யை க்கண்டு. நமஸ்க்காரம்
ரிசய்து, 'நாஜாவே! தன்ன நாஜாவுக்
கி, உடம்ய வியாபி யிடுக்கிந்து, இன்று.

வெ.சாமி! சாம்புகர்/கின்னும், காட்சுசல் பிரிக மாக திடுக்
 கிழ்து! என்று, சாம்புகளும், பெரியண்ண சாமியும்
 பேசிக் கொண்டிருக்கும் போது, சாம்புகள்
 சித்தும், கின்னண்ண சாமிக்கு கோட்டு,
 கூடாநினைவு விட்டு, வெளியில் வந்தது.
 'பிடு, சாம்புகர்/யன்றி திடுக்கிதானா!
 போய் விட்டது! யார் திடுக்கிடாது?'

~~சாம்புகள்~~ சாமி/யன்றி, திடுக்கிடான் திடுக்கிதது!
 ஒரு, அடையாளம் கொண்டு வந்திருக்க
 தி யென், பாடுங்கள்!

ச.சாமி! கின்ன, அடையாளம் கொண்டு வந்தீயாய்,
 காட்டு, யார்க்குலாம்? என்றிதும், சாம்புகள்
 யன்றியின் ஒருபது கோமத்தினையும் கூடாநி
 தின், முன், போட்டு, சாமி/திதுதான், யன்றி
 யின் கோம! மென்று, நெடுமயப் பெய்யை
 விடுத்து உரைத்து, கோமத்தில் நெடுமயை
 வைத்தீயான். கோமத்தில், நெடுமய பிடித்
 து வரியும் போது, காட்சு வரசமத்திது.
 சிந்தி வாசம் பட்டவுடன், கின்னண்ண சாமி
 க்கு, சிந்தனை கோமம், யருசாய் பழுந்திது)

~~சாம்புகள்~~ 'பிடு, சாம்புகர்/யன்றி, சிந்தி திடத்தில்
 திடுக்கிதது?'

சாம்புகள்! நானூ வே! வீரமியலின், நெடுமியல்,

கிணற்று ஆளம் குழி தோண்டி படுக்கிடுந்துது; பன்றி
நன்றாக தூங்கிக் கொண்டிடுந்துது; நான், துந்திர
மாக ஒன்பது ரோமத்துளைது பிடுங்கி, தூங்குகுக்
கு, அடையாளம் காட்ட கொண்டு வந்தேன்.

சி.சாமி! அடே, சாம்புகா! பன்றியின் ரோமமே, கிவ்வளவு
பெரியதாக, திடுக்கிடும் யோது! பன்றி எவ்வளவு
பெரியதாக, திடுக்கிட வேண்டும்!

சாம்புகா. பாட்டு

"பன்றியின்னது அது பன்றியல்லோ
பதி குடிக்க நாஜாவே வந்தி பன்றி.
கொம்பெனன்றால் அது கொம்பனல்லோ
நாஜாவே கைத்து வளைய வந்தி கொம்பன்."

நாஜாவே! மாத்தான கைத்து வன் யோல், அது,
மறு மாத்தானாய், வந்திடுக்கிறது சாமி!
அதுபது அடி, உயரம், எடுபது நீளமிடுக்கிற
து! கொம்ப பராக்கிரமம் உள்ளதாக திடுக்கி
கிறது! நாஜாவே! அதுபன்றியல்ல, நம் மடுக்கு
மனதாக வந்திடுக்கிறது.

சி.சாமி! சாம்புகா! எனக்கு, திப்போது, கத்தி தூக்கக்
கை - பலதில்ல, அதுதல், நாம் இடுக்குப்போய்,
காசு சல் சுகமான பிறுடு, ~~சுண்டி~~ மறுபடி, வந்துகூன்
பன்றியைக் கொல்ல வேண்டும், புறப்படு, இடுக்கு
ப்போதலாம்.

சாம்புகா! நாஜாவே! தூங்கு, இங்கு கைபாருக்கில்

திருந்து கொள்ளுங்கள், நான் ஐந்து கோடி
படைகளையும் கூட்டியபோய், பன்னியை கொண்டு
போட்டு வருகிறேன், நாஜாவே! தின்று பன்னியைக்
கொல்லாவிட்டால், தின்று திரவியும் நாட்டுக்கு
வருவென்பது, துங்களுக்குத் தெரியாதா?

ச.சாமி! சாமயகா/நான், வந்துள்ளும் பரவாயில்லை, நீ, ஒரு
வன், குடிபடைகளை கூட்டியபோய், பன்னி சிவ
வளவு பெரிய, மிருகம்! சிறி, குடிபடைகள் மேல்
பாய்ந்து விட்டால், குடிபடைகளின் கை என்
ன, சூவது? நீ, பல முள்ளவன், சிப்படியும்
சுப்பித்து வந்து விடுவாய்; குடிபடைகள், துப்பி
கீழ், வர, குடியுமா? குடிபடைகளை திழந்து
விட்டு, நாம், நாட்டுக்குக் கூடும் பி யோக குடி
யாது! நாணும், உயிரை திங்கு மாய்த்துக்
கொள்வோன்.

சாமயகன்! நாஜாவே! திந்துப் பன்னி குத்துக்குல் படுக்கிடு
க்கீழ், நம்படைகளையும், ஜயாயிரம் நாட்களை
யும் குதையை சுற்றிலும் நிறுத்தி, பன்னி மேலே
வருவதற்கில்லாமல், குத்துக்குள் சிப்படியே
சூடித்துக் கொண்டு விடுகிறேன்! சூடங்கள்,
கவியப்படைகளும் நாஜாவே! என்னை யோக,
விடை கொடுங்கள்.

ச.காம. / சாமம்மா / சரி, குடி படை களை கூட்டிப் போய்,
 பன்றியைக் கொண்டு, திங்கு எடுத்துக் கொண்டு,
 வா / குடி படைகளுக்கு எந்நகு விசுமான ஓசுக்கு
 ம், ஏற்படக்கூடாது, ஜாக்கிரதை யாக கூட்டி
 வர வேண்டும்!

சாமம்மா. / சரி, நல்லது சாமம் / என்று, சாமியிடம் விடை
 பெற்று ஜந்து கோடி படைகளையும், ஜயாபிரம்
 நாய்களையும் கூட்டிக் கொண்டு, பன்றி மேல்
 சண்டைக்கு முடிபட்டான்.

பாட்டு

//

ஜெட்டம் பெரு நடை யா பெரு நடை யா சிங்கு
 ஆடு விரை வாய் போராடுன சாமம்மகனும்.
 சாமம்மகனும் குன்றக்க குன்றக்கோ
 படைகளும் பின் துடர் நீதூர் பின் துடர் நீதூர்."

சாமம்மகன் படைகளைக் கூட்டிப் போய், பன்றி
 திருந்நகு திடக்கூல், பின்ன மரக்கடியில் படைகளை
 நிடுத்தி, சத்தும், செவ்வாமல் திருங்கன் / நான்
 போய், பன்றி தூங்கி கிழிதூர், வித்திக்குருக்கிரதூர்
 என்று, யார்க்குது விட்டு வடுகமென்றின்று,
 ரிசால்லி விட்டு (சாமம்மகன் துக்குகுள்
 எட்டி யார்க்கும் போது, பன்றி நன்றி க
 தூங்கிக் கொண்டு ந்துது. சாமம்மகன்,
 திதுதூன் சமய மென்று, படைகளிடம்

வந்தது, எல்லா படைகளையும் கூட்டிய போய்
 பன்றி, படுக்கிற நகு குழியை சூழ்ந்தும் நிரூத்தி
 விட்டு, வலது புறம் நின்று, நாங்களை அவித்தி
 து, விடச் சொன்னான்.

படைகள் உடனே வலது புறம் நின்று நாங்களை,
 அவித்தி விட்டார்கள். நாங்கள், குதிக்கின்
 பாய்ந்து, பன்றியின் கிராமத்தைப் பிடித்து
 கோயத்துடன் திரும்பினோம். அப்போது, பன்றி
 க்கு, நாங்கள் கடிப்பது, அறும்பு கடிப்பது
 போல் தெரிந்தது,

பாட்டு,

பன்றி.

காரணன் தேசத்திலே அங்கு தேசத்திலே
 கட்டையும் புரொம்பவென்று கின் ரொம்ப வென்று
 சூரனன் தேசத்திலே அங்கு தேசத்திலே
 சூல்^ல வென்று ம்பு ரொம்ப வென்று கின் ரொம்ப வென்று

பன்றி காரணன் தேசத்தில் அறும்பு அதிக
 மென்று, தெரிந்து சூரனன் புரண்டு படுத்தது.
 அப்போது, நாங்கள், பன்றியின் அடியில் திக்கி,
 கய்கய் வென்று. சூத்திரம், எல்லா நாங்களும்
 திறந்து விட்டது. தினத்தினம் பார்த்து,
 விட்டு, தென்புறம் திரும்பி நாங்களையும், விடுந்
 தள்^ல வென்று. படைகள், உடனே தென்புறம்
 திரும்பி நாங்களையும் அவித்தி விட்
 டார்கள். நாங்கள் குதிக்கின் பாய்ந்து,

பன்னியின் றோமத்துனை பிடித்து, அக்திர
 த்துடன் கிடித்துது. அப்போது, பன்னி

பாட்டு,

||

காரணன் தேசத்திலே சிங்கு தேசத்திலே
 கட்டெறும்பு மெத்தெவன்று மெத்தெவன்று
 சூரணன் தேசத்திலே தேசத்திலே
 சிவ்வெறும்பு மெத்தெவன்று மெத்தெவன்று"

வடக்கு குகமாக படுத்துந்நு பன்னி, மறுபடியும்
 ரெறும்பு கடிக்கிற்று ரென்று, தெற்கு குகமாக
 சூழ்மயி படுத்துது. அப்போது, நாட்கள்,
 பன்னியின் அடிவயிற்றில் அகப்பட்டு கிறந்
 து விட்டது. அப்படி, ஐயாபிரம் நாட்க
 ளும் கிறந்தபின், சாம்புகன், குடிபடைகளை
 றோக்கி 'சாம்பு/நாட்கள், ரெல்லாம் கிறந்தபி
 டது, தின், நாட்க் குக்கக் கூடாது, மறுப
 படுங்கள், ஆடி விடலா'மென்று, சாம்புகன்
 குடிபடைகளிடம் ரெசாண்ணைது, பன்னி காலை
 கோட்டு

அடி, பறையா/ ரென்னுடைய றோமத்துனை
 பிடுங்கிப் போனது மல்லா மல், அப்போது,
 ரென்ன ரெகால்வதுந்நு படைகளை கூட்டி வந்து
 விட்டாயா? ரென்று; பன்னி கோயத்துடன்
 குடியை விட்டு மேலை வடும் போது,

சாம்புகன் பயந்து, கடை ரத்தினகுடோக்கி.

பாட்டு

"விடையே விண்ணத்தூர் காண்டு விண்ணே
எட்டனய்ய வின்காங்கி தூரவந்தி
தூண்டி தூண்டிக் குடிக்கு விண்ணே
சுமர்த்துள்ள வின்காங்கி சாம்புகனும்!"

சாம்புகன், குடியடைகின்றும் கவனிப்பாமல்,
வேகமாக சென்று, சாங்கின் கடை ரம்
போய் விடும் மிப்பார்த்தூர்.

ரிகாம்பன், குடியடைகள் ஆடுவதையும் பாரி
த்தூர், யடைகின்ற விடக்கடை ரிதூர், வேக
மாக சென்று வாய்ந்து, குடியடைகின்ற
குறுக்காய்,) 26/

பாட்டு

"சூரிய விண்ணத்தூர் நாகன் போலே
சூரிய வே வின்காங்கி அடிக்குது யார்.
தூந்தூர் தூர் வின்காங்கி தூட்டுதும்
காலாலே ரிகாம்பன் மிடிக்குது யார்.
அங்கு கோடி வின்காங்கி யடைகின்றும்
அருங்கு சூர் விண்ணத்தூர் தெய்யுது யார்!"

ரிகாம்பன், அங்கு கோடி யடைகின்றும் ரிகான்று,
கிழமேந்தில் நடந்து, நிராக களத்தூர் விட்டு,
சிவ்வளவு யடைகள் வந்துகூடும் போது,
காராளன், வந்துகூடயான் வின்று நினைத்து,

சுரி, வரட்டும் பார்க்கலா மென்று, மலுபடியும்
 சூழ்க்குள் சென்று, படுக்குக் கொண்டது,
 ரிகாம்பன்.

கூடாநக்சில், சின்னண்ணசாமி, சாம்புகன் யன்றி
 மேல் சண்டைக்கு, சூழபடைகளை கூட்டியபோன
 சூழநூற்று, கவலையுடன் உட்கார்நூற்றுநூறார்.

அப்போது, சாம்புகன் சூழியாக சூழ வந்
 சூழகுக்கண்டு-

~~சாம்புகன்~~ அடே, படியா! நீ, சூழவன் மட்டும் வேகமாக
 சூழ வடுக்கிண்டே? சூழபடைகள், எங்கடா?

சாம்புகன்! நாஜாவே! அந்தூப்பன்றி! ஐந்தூ, கோழபடை
 களையும், ஐயாபிரம் நாங்குளையும், ரிகாண்டு
 விட்டதுங்கோ, நாஜாவே! என்னு, அடே
 சூழன்.

ச.சாமி! அடே, படியா! அந்தூமாசூரி, செய்து விட்டாயே?
 என்னு.

பாட்டு
 " சாமி அடே ~~சூழ~~ சூழவனே தின் அடே ~~சூழ~~ சூழவனே.

சூரிமே என்சாமி வாடு நாடு தின் வாடு நாடு
 சாங்குளையும் மேல் ரெல்லாம் அங்கு சூழவல்லாம்
 சூடுபோல் வாடு நாடு தின் வாடு நாடு.

புதுகளையும் என்சாமி மேல் ரெல்லாம்
 அங்கு மேல் ரெல்லாம்.

அடே ~~சூழ~~ சூழவனே தின் ~~சூழ~~ சூழவனே!!

~~சீதா~~ சீதே, பழையா/சுண்டாளா//நான், தொன்னதைக்
 கேட்காமல், அவ்வளவு குடியடைகின்றமும்
 கூட்டியபோய் யன்றிக்கு திறை கொடுத்
 து விட்டாயே, பாவி! நாம் செத்து விட
 டாமல், கவலையில்ல; தினி, திங்கு உயிரை
 க் கொண்டு, நாம் உருக்குப் போனால்,
 அவரவர் மனைவி, தூய்மார்கன் வந்து
 கேட்டால், நான், என்ன சொல்வேன்?
 நான், தினி, திங்கு, வீரமலைக்காட்டில்
 திறந்து விடுவது தான், நல்லது! என்று.
 சாமி, ஆராதீதுயரப்பட்டார். பிறகு-

'பாலமலைச் சோழியா/யரமகடு தன்னாக!
 ஏதாய்ப்படுகே! எம் பெருமான் மாயவனே!
 என்று, மாயவரை நீனைத்து சிடுதார்.

சாமி சிடுவதை, பாலக்கடலிலிருந்து மாய
 வர் யார்த்து, 'சீதா/சுண்டாளப் பழையன்,
 ஐந்து கோடியடைகின்றமும் கூட்டியபோய்,
 கொண்டு விட்டான்; என்று, சன்னண்ண சாமி
 துயரப்படுகிறார், நாம் போய் யார்க்க வேண்
 டு' என்று, தருவாகனமேய் புறப்பட்டார்.

பாடல்
 163 "பாலக்கடல் என்சாமி விட்டுமல்லோ
 மையமா என்சாமி வடுகிறாரா.
 வீரமலை என்சாமி குடியல்லோ
 வேகமாய் என்சாமி வடுகிறாரா."

மாயவர், வீரமல அருகில் வந்து கிறங்கி,
 பரதேசி யோவ் வடிவத்தை மாற்றி, பஞ்சாங்கம்
 கையில், எடுத்துக் கொண்டு, 'சம்போ/மகா,
 தேவா/என்று, கூடாநக்தை நோக்கிய
 புறம்பயட்டார். பரதேசி, சீர்து தூநக்தில்
 வடம்போது, சம்போ/மகா, தேவா!
 என்று சூக்தம், சின்னண்ணசாமி காசில்
 கேட்டு, 'அடி, பறையா/யாரோ, பரதேசி
 யோவ் சூக்தமிட்டுக் கொண்டு வருகிறார்,
 நீ, யோவ் யார்க்கு, அவரை, உடனடி கிங்கு
 கூட்டிக் கொண்டு, வா/என்றார்.

சாமியன். 'சாமி, நல்லது/ என்று புறம்பட்டு, பரதேசியிடம்
 சென்று. 'சாமி/எங்க, நாலா/உங்களையு கூட்டி
 வரச் சொன்னார்கள்' என்று.

மாயவர். 'அப்பா/உங்க, நாலா/எங்கு, கிடுக்கி^{டு}கிறார்?'

சாமியன். 'சாமி/அதே தூ, தெரியும்/ வெள்ளிக் கூடாநக்தில்
 கிடுக்கி^{டு}கிறார், வாருங்கள். 'என்று, சொன்னதும்.

மாயவர் சாமியனைப் புறம்பட்டு, கூடாநக்து
 சூழ்ந்து சென்று, சாமி, கிருவரையும் யார்க்கு
 து'என்று, எழுந்து அதைத் தூ வரச் சொன்
 னீர்கள்? என்று, அமர்ந்தார், மாயவர்.

சின்னண்ண சாமியும், தெரியண்ண சாமியும்
 எழுந்து, பரதேசியை நமஸ்காரம் செய்
 தார்கள்.

மாயவர். 'அப்பா/உங்களும், உண்டாகட்டும்!'

சு.சாமி! சாமி/தூங்களுக்கு ஏதாவது, சோஷலம், வைத்தியம்
 தெரியுமா?

மாணவன்! அப்பா/எனக்கு, அ தெல்லாம் ஆன்று தெரியாது!

சு.சாமி! சாமி! அப்படிச் சொல்லாதிர்கள்! தூங்களைப்
 பார்த்தால், எல்லாம் தெரிந்து, என்னியோல்
 தெரிகிறது! நாங்கள், வீரமலைக்கு பன்னிமேல்
 சண்டைக்கு வந்தது சூதல், எனக்கு, கத்தி தூக்க
 கால் பலமில்லாமல் போய் விட்டது, வந்தது
 சூதல், எனக்கு காஞ்சல் அக்கமாத கிடுக்
 கிறது; மேலும், சண்டாளன், பறையன்! நான் என்
 ன சொல்லியும் கேட்காமல், ஐந்து கோடி
 குடி படைகளையும் கூட்டிய போய், பன்றிக்கு
 திண்டுயாக்கி விட்டான்! திடுதல்லாம், என்ன
 திரகமோ, சோஷலம் பார்த்துச் சொல்லுங்
 கள், சுவாமி! என்ருர்.

மாணவன் உடனே அதிர்ஷ்ட வர்க்க வட்டை
 பெடுத்து கையில் பிடித்து, தூங்கச் சரட்டை
 சன்னண்ண சாமியின் கையில் கொடுத்துார். சன்ன
 ண்ண சாமி, தூங்க சரட்டை வாங்கி ஆன்று
 சூறு அதிர்ஷ்ட வர்க்க வட்டில் போட்டார்.
 பிறகு மாணவன் தூங்கச் சரட்டை வாங்கிக் கொண்டு,
 வட்டை விரித்துப் பார்த்து. சோஷலம் சொல்ல
 வீரம் பித்துார்.

~~மணம்~~ அப்பா! வீட்டில் உள்ள பிரகாரம், விசுவாசிகளின்
 கேடுங்கள்! அப்பா! உங்களுக்கு, காளி
 கொடுத்து சாயம் கட்டி வந்து நின்றது,
 சீனி விட்ட சாயம், சின்னில் வந்து நின்ற விட்டது;
 அப்பா! நீங்கள் வேட்டைக்கு புறப்பட்ட வரும்
 போது, உன் அரண்மனையில் திருக்கும்
 பொன்னுச்சியை கட்டிக் கொண்டு வராமல்
 வந்து விட்டீர்கள், உனதுயார் வந்ததுக்கு
 போய் விட்டு, பொன்னுச்சியின் தூய்மைக்கு வரம்
 வாங்கி வந்தீர்கள். அந்த கொம்பனைக்
 கொல்வதற்காகவே, பொன்னுச்சி
 சிறந்திருக்கிறாள்; அப்படியிருக்கும்
 போது, ^{26/264} பொன்னுச்சியை விட்டு விட்டு
 வரலாமா? நீங்கள், தினமும், கோடி, கோடி
 யாக படைகளை கட்டி வந்தாலும், கொம்பனை
 பொன்னுச்சி வராமல் கொல்ல முடியாது!
 நீங்கள், திங்கு வந்த சிறகு, பொன்னுச்சிக்கு
 கோயம் வந்து, செல்லாதது கோவிலில்
 போய் சாயம் கொடுத்து விட்டாள்! அந்த
 சாயம் தூள் திய்யாது உனக்கு காட்சிகள்
 வந்து விட்டது; ஐந்து கோடி படைகள் சிறு
 சூழ்ந்தும், அது தூள் தாரணம்! அனகையால்,
 சீக்கிரம் போய், பொன்னுச்சியை சமாதானம்
 செய்து, சாயத்தையும் நிவர்த்தி செய்து,

பொன்னுச்சூழைக் கூட்டி வந்தால் தான்,
 பன்றியை கொல்ல சூழும்! என்று மாயவர்
 சொல்லிவிட்டு, விடை பெற்று மால்க்குடல்
 சென்றார்.

சி.சாமி! சீடே, சாம்பகா! நாம் வரும் போது, நீ, பொன்
 னுச்சூழை, கூட்டி வில்லையா?

சாம்பகன்! சாமி/தூங்கும், கொல்ல வில்ல; நானும்,
 மறந்து, வந்து விட்டேன்!

சி.சாமி. சீடே, சாம்பகா! பரதேசி கொல்லி விட்டுப் போகிறார்.
 பொன்னுச்சூழை கூட்டி வராமல் விட்டு விட்டு
 வந்ததால், பொன்னுச்சூழை, செல்லாததால் கோவில்
 போய் சாயம் கொடுத்து விட்டாளாம்; சித்தூர்,
 தூன், எனக்கு கிவ்வளவு கஷ்டம் வந்து விட்
 டது என்று சொல்கிறார்! பொன்னுச்சூழை வராமல்,
 கொம்பினக் கொல்ல சூழாகும், பூகையால்,
 நீ, உடனே அரண்மனைக்குச் சென்று, பர்வ
 தியானம் கொல்லி, பொன்னுச்சூழை செல்
 லாததால் கோவிலுக்கு கூட்டிப் போய், சாயத்
 தை நிவர்த்தி செய்து, பொன்னுச்சூழை, சீக்கி
 ரம். கூட்டிக் கொண்டு, வா! என்று.

சாம்பகன்! சாமி, நல்லது! நான் போய் விட்டு, சீக்கிரம்
 வந்து விடுகிறேன்! என்று, தூட்டித்
 தீயை எடுத்துக் கொண்டு மறப்பட்டு.

பாட்டு

"வீரமலை என்னுத்தூ விட்டு மல்லோ
யொன்னிவள என்சாமி நாடுவாரான்.
நாகமலை என்னுத்தூ தூண்டியல்லோ
மைமயமா சூம்முகள் வாரானே!"

சூம்முகன் யொன்னி வள நாடு வந்து, சீரண்
மிளக்கு யோடும் யோது, பர்வதியா மண்மண்
டய வரசலில் நின்று, சீண்ணரை காணவில்லை
யென்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.
சூம்முகன், பர்வதியானின் சீடுகில் சென்றும்,
பர்வதியானை, நமஸ்க்காரம் செய்தான்.

பர்வதி: சூம்முகா!

பாட்டு

"சீண்ணாடு விந்தயடா யெங்கயடா.

யாரசூள்ள சூம்முகனே சூம்முகனே.

சீண்ணரைக் கொன்று விட்டு கொன்று விட்டு

சேதி கொண்டு வந்தயடா வந்தயடா!"

சீரண்: சீடே, சூம்முகா! சீண்ணர்கள் விடுக?
சீவர்கள் கிறந்து, சேதி கொண்டு வந்தயடா?

சூம்மு: சீத்தூ! நாஜா, திருவடும் வீரமலையில்
சூகமாக, திருக்கிரிகள்! நாங்கள், மன்னி
மேல் சண்டைக்குப் யோடும் யோது, நம்ம
யொன்னுச்சூயை கூப்பிடாமல் மறுந்து
விட்டுப் யோய் விட்டோம்; சீதூல,

ரியான்னு ச்சுக்கு கோயம் வந்து, செல்லாத்தூர்
 கோவிலில் போய், சாயம் கொடுத்து விட்ட
 தூர், நாங்கள் திங்களுக்கு போனது சூல்,
 சின்ன ராஜாவுக்கு கச்சு பெக்கக்கூட
 பல செல்லாமல், கா^{ர்} சூலும், குளிரும் வந்து
 படுத்துக்கொடுத்தார்; பிழை, ஒரு பாகை
 வந்து திசுக்கெல்லாம், காணம்/ரியான்
 னுச்சு கொடுத்து சாயத்தூன் என்றும்,
 ரியான்னு ச்சு வராமல், பன்னியை யா ராஜா
 ம் கொல்ல முடியாது என்றும், சென்னார்-
 தூவி, சூத்தூர்/ரியான்னுச்சுக் கூட்ட
 ய்போகாமல், ஐந்து கோடியை கிளையும்
 நான், பன்னிக்கு பலி கொடுத்து விட்டேன்!
 சீதைகயால், சின்ன ராஜா! என்ன திங்கு
 சினுப்பினார்; தூங்கலாம் செல்லி, ரியான்
 னுச்சு சமாதானம் செய்து, கோயத்
 தை சூர், சாயத்தை நிவர்த்தி செய்து,
 ரியான்னுச்சுக் கூட்டக் கொண்டு

265 வரசு சென்னார்கள்! 264

பர்வதி சீதை, சண்டாளர்/பன்னியை/ஐந்து கோடி
 யை கிளையும் கூட்டிய்போய் கொண்டு,
 சீதைங்கிராமத்து மாதர் கிளையும்.

முண்டை யாகக் விட்டாயே? என்று, சாம்புகளை சண்டை
பிடித்து விட்டு, மாதூர்களை கைப்பிட்டு, ரிபான்னுச்
சையைப் பார்த்துக் கொள்ளா? என்று, கேட்டாள்.

~~மாதுர்~~ / மாதுர் / சித்தூர் / சாம்பாட்டுக் கேக வரவில்லை, ரிபான்னு
ச்சி! நாங்கள், நாஜாவுடன் வீரமலைக்குப்
போய் விட்டது என்று, தவணிக்க வில்லை.
பார்வதி! சரி, நல்லது / வாடுங்கள், போய் பார்த்துக் கொள்ளு
மென்று, மாதூர்களை தகைத்துக் கொண்டு,
ரிபான்னுச் சையை கேட்கக் கொண்டு, புறப்
பட்டாள்.

மாட்டு
//
விட்டானே சூக்காடு சிண்ணக் கொடி
விடவெட்டு வெற்றியாமல்.
போட்டானே சூக்காடு பத்தூணியா
புறவெட்டு வெற்றியாமல்.

பர்வதி வாய்வந்து சூக்காடிட்டு, ரிபான்னுச்
சையை கேட்கக் கொண்டு பிள்ளையார் கோவில்
போய் நின்று, 'சாடி, மாதூர்களை / ரிபான்னுச் சி
வதத்துவால் பிடித்து வள்! கோயக்காரர்! எங்கே
யோணுளோ, வெற்றிய வில்லை, கேடிப் பாடுங்
கள்' என்றுள்.

மாதூர்கள் விசன்று சாந்நிலம் கேடிப்

பார்த்து விட்டு, பர்வதியாளிடம் வந்து
 'ஆத்தூர்! / பொன்னுச்சியை, விரங்கும்
 காண வில்லை! / வயன்றுர்கள் அதைக்
 கெட்டதும், பர்வதியா.

பாட்டு

" பொன்னுச்சியைக் காணவென்று
 விரங்கு காணவென்று.

அங்குள்ளே அண்ணக் கொடி
 விளர் மாது தினி விளர் மாது.

என்ன நிலை துனியே விட்டு
 அங்கு துனியே விட்டு

எங்கு யோசி ஒளிநூலாயோ
 பொன்னுச்சி ஒளிநூலாயோ"

பர்வதியா அங்கு கொண்டு கீழே
 பார்த்தும் போது, பொன்னுச்சி குடி
 பந்தித்து, படுத்திருப்பதைக் கண்டு! அடி,
 பொன்னுச்சூர்! என், அண்ணன் மார்கள்
 அமுந்து யோகட்டு வென்று, ரிசல்லாத்தூர்
 கோவிலில் யோய், சாயத்துக்கு கொடுக்காயா?
 சண்டாள்! வென்று, பர்வதியா மண்டியிட
 கீழே உட்கார்ந்து, பொன்னுச்சியை

எடுத்து மடியில் வைத்து, சீமமா, ரியான்
 ஸ்கீட்/ ~~என்~~ அண்ணன் மார்கள் உன்னை
 கூப்பிட மறுத்து விட்டுப் போனாலும்,
 நீ, யோய் சூயசைக் கொடுக்கலாமா? அப்படி
 நீ, சூயம் கொடுத்துத் தூள், வீரமையில், சின்ன
 அண்ணாருக்கு கஞ்சி கொடுக்க பலமில்லாமல்,
 காசு சல் வந்து, கண்டப்படுகிறீர்கள்; நீ, வீர
 மலைக்கு போகாததுதான், சண்டாளப்பறையன்!
 ஐந்து, கோடி படைகளையும் பன்றிக்கு அறை
 யாக்கி விட்டான்!

எய்யாண்டி! சீமமணி, என்னை, விட்டு விடு; நான், உங்களு
 க்கு சரிமனுசியா? என்னைத் தேடி விசுக்கு
 வந்தாய்? சீமமணி, நீங்களும், வரத்தூரல்
 பிறந்தவர்கள் தான்! நானும் வரத்தூரல் பிறந்
 துவன் தான்! அப்படியிருக்க, உன் அண்ண
 மார்கள்! ஐந்து கோடி படையும், ஐயாயிரம்
 நாங்களும், கூட்டிக் கொண்டு, என்னைக்
 கொஞ்சங்கூட மதியாமல் யோய் விட்டார்கள்!
 சிந்து, பறையன் கூட, என்னை கூப்பிடாமல்
 யோய் விட்டான்! அத்துடன், நான் கோயம்
 வந்து, ரிசல்லாத்தூர கோவிலில் யோய்
 சூயம் கொடுத்துத் தூள்; சூ, என்னை விட்டு
 விட்டுப் போ! உன் அண்ணமார்கள்,
 பன்றியை அடித்து, கூடி யோட்டுக்

கொண்டு வடுவார்கள், நீயோய், வடுத்து
 சாய்சிடுபோ! என்ருள், யொன்னுச்சி) 265
 பர்வதி! யொன்னுத்துா! என்ன குமுமிருந்தூயும்,
 நீ, மனம் யொறுத்துக் கொண்டு, உடனே
 செல்லாத்துா, கோவிஷுக்குப் போய், நீ, கொடு
 து சாயத்தை நிவர்த்தி செய்து, வீரமிகு
 போம்மா, யொன்னுச்சி! நீ, போகாமல், கொடியை
 யாராலும் கொல்ல யொயாது என்று, யாரை
 யருகே சென்றா^கம்! உடனே, மறுப்படு
 யொன்னுச்சி! என்று, பர்வதியா சி க்கும்
 யோது, யொன்னுச்சிக்கு கோயம் தீர்ந்து,
 'புத்துா, யத்துனி! உனக்காக நான் யொகிழேன்!
 என்று செல்லாத்துா கோவிஷுக்கு, மறுப்படு
 டது.

பாட்டு:

"ஜடம் என்சாமி யருநடையா
 ஒரு விரைவாய் என்சாமி வடுகுதுயார்.
 செல்லா^{த்துா} என்னம்மா கோவிஷுகி
 சீக்கிரமாய் யொன்னுச்சி வடுகுதுயார்"

யொன்னுச்சி காடுக்கரை சென்று குள்து
 து விட்டுவந்து, செல்லாத்துா கோவிஷு,
 திடயாகம், வலயாகம் சிற்றி வந்து
 கும்பிட்டு, 'புத்துா! நான் கொடுத்து
 சாயத்தை, நீ, மனம் யொறுத்து சாயத்தை
 நிவர்த்தி செய்து, சின்ன, ராஜாவகி!